

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை.
(Under Section 154 Cr.P.C.)
(கு.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

8073081

C

19/2018/AC/NDM

1. District : மாவட்டம் விழுப்புரம் PS: காவல்நிலையம் இ.த.க. ஆண்டு 2018 மு.த.அ. எண் 12-10-2018

2. (i) Act சட்டம்: PC ACT- 1988 Sections பிரிவுகள்: 7 of PC (Amendment) Act 2018.
(ii) Act சட்டம்: Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: Sections பிரிவுகள்:

(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :

3. (a) Occurrence of Offence Day : Date from : 10.10.18 Date to :
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : Time to :
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை



(b) Information Received at PS. Date : 11.10.2018 Time : 14.00 HRS
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்

(c) General Diary Reference : Entry No(s) :
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்

4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக - கணினி தட்டச்சு மூலம்

5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் சாமார் 25 கி.மீ. தெற்கு, சாராட்ச
Beats Number : (b) Address :
முறைக் காவல் எண் முகவரி கண்டிய சபலமகம், விருதுவாரி.

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

6. Complainant /Informant (a) Name : L. சூலார் (b) Father's/ Husband's Name :
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர் லட்சுமணன்

(c) Date / Year of Birth : நாள் / பிறந்த ஆண்டு (d) Nationality : நாட்டினம் இந்தியன் (e) Passport No. : வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்

Date of Issue : வழங்கப்பட்ட நாள் (f) Occupation : தொழில்
வழங்கப்பட்ட இடம்

(g) Address : கித்சே தெரு, வ.வருகுப்பாடி, கண்டியசபலமகம், விருதுவாரி.
முகவரி

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)

கு. சோலா, சூலார், சாராட்ச கண்டிய சபலமகம், விருதுவாரி.

8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)
10. Total value of properties stolen / involved :
களவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Submitted: On 11.10.2018 at about 14.00 hrs, while I was in my office, one Tr.L.Kumar, s/o Lakshmanan, residing at East Street, V.Periyakuppam, Vandipalayam Post, Ulundurpet Taluk, Viluppuram District approached my detachment office and lodged a computer typed complaint which read as follows:- அனுப்புனர் L.குமார், த/பெ.லட்சுமணன், கிழக்கு தெரு, வ.பெரியகுப்பம், வண்டிப்பாளையம் அஞ்சல், உளுந்துர் பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை, விழுப்புரம். ஐயா, நான் வ.பெரியகுப்பம், கிராமத்தில் வசித்து வருகிறேன். வண்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் தற்போது அரசு அறிவித்துள்ள விவசாய நிலங்களை திருத்தி வர்ப்பு மடித்தல் திட்டத்தில் எங்களது பொது குடும்ப சொத்தான சர்வே எண்கள் 5/9A ல் 0.37செண்ட், 5/9D ல் 0.25 செண்ட், 5/9C ல் 0.11 செண்ட், 5/9E ல் 0.21 செண்ட், 6/2B ல் 0.09 செண்ட், 6/2B ல் 0.85 செண்ட் மற்றும் 7/1A ல் 0.45 செண்ட் ஆக மொத்தம் 2 ஏக்கர் 33 செண்ட் நிலத்தை திருத்தம் செய்து வர்ப்பு மடிக்க எனது தந்தை திரு.லட்சுமணன் என்பவர் இரண்டு மாதத்திற்கு முன்பு திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். மேற்படி மனு பரிசீலிக்கப்பட்டு எங்கள் நிலத்தை திருத்தி வர்ப்பு மடிக்க அனுமதி வந்துள்ளதாக கூறி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஓவர்சீர் வேலு என்பவர் எங்களது நிலத்தை பார்வையிட்டு போட்டோ எடுத்து கொண்டு வேலைவை தொடங்கும்படி கூறிவிட்டு சென்றார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உறுப்பினராக உள்ள எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 28 பயனாளிகள் ஒன்று சேர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் NMR புத்தகத்தை பெற்று நான்கு வாரங்கள் நிலத்தை திருத்தி வர்ப்பு மடிக்கும் வேலைகளை செய்து முடித்தோம். முதல் மூன்று வாரங்களில் நடைபெற்ற வேலைகளை ஒவ்வொரு வாரமும் ஓவர்சீர் வேலு என்பவர் எங்கள் நிலத்தை வந்து பார்வையிட்டு அந்த வாரத்திற்கான தொகையை வழங்க NMR புத்தகத்தில் கையொப்பமிட்டு பரிந்துரை செய்தார். அதன்படி பயனாளிகளுக்கு உரிய தொகை அவரவர் வங்கி

(Continued in separate sheet)

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

Name: பெயர் உரா. வந்திரசீ
Rank: நிலை No. எண்

12.10.2018


காவல் ஆய்வாளர்,
சோத.க. மந்து
விழுப்புரம்.

கணக்கிற்கு வந்தது. அதன் பிறகு நான்காவது வாரம் வேலை நடைபெற்றபோது ஓவர்சீர் வேலு பணிகளை வந்து பார்வையிட வரவில்லை அதனால் எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னிடம் ஓவர்சீர் அவர்களை பார்த்துவிட்டு ஏன் வரவில்லை என்று கேட்டுவருமாறு கூறினார். அதன்படி சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவரை சென்று பார்த்து எங்கள் நிலத்தை வந்து பார்க்கும் படியும் வேலை செய்த பயனாளிகளின் NMR புத்தகத்தில் தொகை வழங்க பரிந்துரை செய்யுமாறு கேட்டேன். அதற்கு அவர் என்னால் இப்போதெல்லாம் வரமுடியாது அடுத்த வாரம் வருகிறேன் என்று கூறினார். அதன்பிறகும் அவர் வராததால் கடந்த 10.10.2018ந்தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவரை சென்று பார்த்து எங்கள் நிலத்தை வந்து பார்க்கும் படியும் வேலை செய்த பயனாளிகள் அவர்கள் செய்த வேலைக்கு தொகையை பெற்றுதருமாறு என்னிடம் பிரச்சனை செய்கிறார்கள் அதனால் பயனாளிகளின் NMR புத்தகத்தில் தொகை வழங்க பரிந்துரை செய்யுமாறு கேட்டேன். அதற்கு அவர் கடந்த மூன்று வாரம் தொகை வழங்கியதற்கு எனக்கு லஞ்சமாக எந்த தொகையும் கொடுக்கவில்லை. அதனால் ரூபாய் 10,000/- கொடுத்தால்தான் உனக்கு நான்காவது வாரத்திற்கான NMR புத்தகத்தில் தொகை வழங்க பரிந்துரை செய்வேன் என கூறினார். அதற்கு நான் என்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறியதற்கு எப்போது ரெடி செய்து கொண்டு வருகிறாயோ அப்போதுதான் உனது நிலத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு தொகை வழங்க பரிந்துரை செய்வேன் என கூறினார். அதன்பிறகு நான் அவரிடம் எனது தந்தையிடம் பேசி ரூபாய் 10,000/- தயார் செய்து கொண்டு வருகிறேன் என கூறிவிட்டு வீட்டிற்கு வந்து ஓவர்சீர் NMR புத்தகத்தில் தொகை வழங்க பரிந்துரை செய்ய ரூபாய்.10,000/- லஞ்சம் கேட்பது குறித்து கூறினேன். எனது தந்தைக்கும் எனக்கும் லஞ்சம் கொடுத்து வேலையை முடிக்க விருப்பம் இல்லாததால் நான் எனது தந்தையிடம் ஓவர்சீர் மீது லஞ்சம் ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்தேன். அதற்கு எனது தந்தை ஒப்புக்கொண்டு எனக்காக நீயே சென்று லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்குமாறு கூறினார். அதன்படி நான் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் எங்கள் நிலத்தை திருத்தி வர்ப்பு மடித்த பயனாளிகளுக்கு தொகை வழங்க NMR புத்தகத்தில் பரிந்துரை செய்ய ரூபாய் 10,000/- லஞ்சம் கேட்கும் ஓவர்சீர் வேலு என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, ஒப்பம் (XXX). நாள்:11.10.2018, இடம்: விழுப்புரம்.

Madam,

Received the above computer typed complaint on 11.10.2018 at about 14.00 hrs. The genuineness of the complaint was verified through sources and found to be genuine and the integrity and antecedents of the accused was also verified through sources and found to be bad. Hence, I registered a case in Viluppuram Vigilance and Anti-Corruption Cr.No.19/2018/AC/VPM u/s 7 of The Prevention of Corruption (Amendment) Act 2018 at 20.00 hrs today on 11.10.2018 and took up the case for Investigation. sd.(xxxxxx) on 11.10.2018 (R.EZHILARASI) Insp. V&AC, VPM).

The original FIR along with the original computer typed complaint are kept in a sealed cover the same is sent to the Special Court for the Prevention of Corruption Act cases, Viluppuram. The copy of FIR is submitted to the Director of Vigilance and Anti-Corruption, Chennai.


(R.EZHILARASI)

Inspector of Police,
Vigilance and Anti-Corruption,
Viluppuram.